

மோட்சத்துக்கும் அப்பால்

ஸ்ரீ ஸ்ரீமத் பக்தி வேதாந்த
நாராயண கோஸ்வாமி மகாராஜா

“முதல் வகையான பூதவுலக இன்பத்தை,
இரண்டாவது வகையான பிரம்ம மோட்ச இன்பத்துடன்
ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பூதவுலக இன்பம் மகா
அல்பமாகத் தெரியும். ஆனால் பிரம்ம மோட்ச
இன்பத்தை, மூன்றாவது வகையான கிருஷ்ண பக்தி
சேவையின் இன்பத்துடன் ஒப்பிடும் போது, பிரம்ம
மோட்சம் ஒப்பிடக்கூடத் தகுதி யில்லாமல் போய்
விடுகிறது!.....”

“அவ்வளவு மகிமையானது கிருஷ்ண பக்தி
சேவை..! ஸ்ரீ கிருஷ்ணருடன் ஜீவாத்மாக்கள் பரஸ்பரப்
பிரேமையில் கட்டுண்டு சுகிக்கும் ஆனந்தத்தை ஒரு
போதும் அளவிட இயலாது! மேலும் அந்த ஆனந்தம்
எப்போதும் கூடிக் கொண்டே செல்வது. வரம்பு எதுவு
மே இல்லாதது. பிரம்ம மோட்சம் அல்ப தூசியாகி
விடுகிறது. இந்த மகத்தான உண்மையை உண்மை
யிலேயே நேரில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு
ஜீவனால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்...”

- ஸ்ரீ ஸ்ரீமத் பக்தி வேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜா



ஸ்ரீ ஸ்ரீமத் பக்தி வேதாந்த
நாராயண கோஸ்வாமி மகாராஜா

மூல நூலாசிரியரைப் பற்றி

ஸ்ரீ ஸ்ரீமத் பக்தி வேதாந்த நாராயண மகாராஜா உலக ஜீவன்களின் மேல் கருணை கொண்டு இந்தியாவில் புனித கங்கை நதியோரமுள்ள தேவாரிப்பூர் என்ற கிராமத்தில் 1921-ஆம் ஆண்டு தோன்றினார்.

கிருஷ்ண பக்தர்களால் குருதேவர் என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீ நாராயண மகாராஜா, ஸ்ரீ கிருஷ்ணரிடம் துவங்கி வழிவழியாக வரும் குரு பரம்பரையைச் சேர்ந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் உயர்ந்த ஞான நிலையை அடைந்து அதன் உண்மைகளை நேரடியாக உணர்ந்தவர். ஸ்ரீல பக்தி பிரக்ஞான கேசவ மகாராஜாவிடம் குரு தீட்சை பெற்று, பின் கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பரப்பிப் பெருமை பெற்ற அ.ச.பக்தி வேதாந்த பிரபுபாதாவைச் சிக்ஷ குருவாகப் பெற்றவர்.

அனைத்து வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் அனைத்து ஆன்மீக சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களும், வியாக்கியானங்களும் ஹிந்தியில் எழுதி, அவை அனைத்தும் ஆங்கிலத்திலும் மற்றும் பற்பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி ஸ்ரீமத் நாராயண மகாராஜாவிடம் அடைக்கலம் அடைகின்றனர். அவரது சுயநலமற்ற, உண்மையான அன்பும், ஆதரவும் உன்னதமான ஆன்மீக சேவையும் இந்த உலகின் அனைத்து மக்களையும் ஈர்க்கின்றன. ஏராளமான சேவாலயங்களையும், பக்தித் தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருவதுடன் உலகெங்கும் சென்று பக்தர்களின் தேவைகளைக் கனிவுடன் கவனிக்கின்றார். இதுவரை சுமார் 30 முறைகள் உலகத்தை வலம் வந்தவர்.

ஸ்ரீ ஸ்ரீல நாராயண மகாராஜா, கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பிய பின் 2010ஆம் வருடம் டிசம்பர் மாதம் 29-ம் தேதி ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பாதங்களின் நித்திய சேவைக்குத் திரும்பினார்.